

STOP DENGUE AT OUR DORMITORIES

நமது தங்குவிடுதிகளில் டெங்குவை நிறுத்துங்கள்

Protect yourself from dengue

by removing stagnant water from potential breeding areas:

தேங்கி நிற்கும் நீரை இனப்பெருக்கம் செய்யக்கூடிய பகுதிகளிலிருந்து அகற்றுவதன் மூலம், டெங்குவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்:



DOMESTIC CONTAINERS


Pails | Plastic containers | Cooking pots

- Wipe dry
- Overturn when not in use

வீட்டில் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள்

வாளிகள் (பெயில்ஸ்) | பிளாஸ்டிக் கொள்கலன்கள் | சமையல் பாணைகள்

- அவற்றை உலரும்படி துடைக்கவும்
- பயன்பாட்டில் இல்லாத போது கவிழ்த்து வைக்கவும்



DISCARDED ITEMS

Drink cans | Glass bottles | Food waste

- Throw your litter into the bin and keep it covered.

நிராகரிக்கப்பட்ட பொருட்கள்

பான கேள்கள் | கண்ணாடி பாட்டில்கள் | உணவு கழிவு

- உங்கள் குப்பைகளை தொட்டியில் எறிந்து அதை மூடி வைக்கவும்



SAFETY GEAR

Safety helmets | Safety boots

- Store in sheltered area
- Overturn safety boots on shoe racks
- Hang helmets in designated spaces

பாதுகாப்பு உபகரணங்கள்

பாதுகாப்பு ஹெல்மெட்கள் | பாதுகாப்பு யூடல்

- பாதுகாக்கப்பட்ட இடத்தில் அவற்றை சேமிக்கவும்
- ஷூ டிரேக்களில் உங்கள் பாதுகாப்பு காலணிகளை கவிழ்த்து வைக்கவும்
- நியமிக்கப்பட்ட இடத்தில் ஹெல்மெட்களை தொங்கவிடவும்

Here are two additional steps to keep you safe:

நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும் இரண்டு கூடுதல் வழிமுறைகள் இங்கே:



Spray insecticide in dark corners of the room e.g., under your bed and behind furniture.

உங்கள் படுக்கையின் கீழ் மற்றும் மாச்சாண்டுகளுக்குப் பின்னால் போன்ற அறையில் வெளிச்சம் இல்லாத மூலைகளில் பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்.



Apply insect repellent and wear long sleeves/long pants.

கொசு விட்டையை யான்படுத்துங்கள் மற்றும் எப்போதும் முழுக்கை உடைகள் அல்லது தண்டி போட்டளை அணிபுங்கள்.

DENGUE FEVER AFFECTS YOUR HEALTH AND ABILITY TO WORK.

CARRY OUT THESE STEPS TO PREVENT AND PROTECT AGAINST DENGUE.

டெங்கு காய்ச்சல் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது மற்றும் உங்கள் வேலை செய்யும் திறனைத் தடுக்கிறது. டெங்குவை தடுக்கவும் அதிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

DENGUE RISK ALERT LEVELS டெங்குவின் ஆபத்து எச்சரிக்கை நிலைகள்

HIGH DENGUE RISK
PLEASE BE VIGILANT.
அதிக டெங்கு ஆபத்து
கவனம் செலுத்த வேண்டும்.

DENGUE CLUSTER ALERT!
2 TO 9 CASES.
டெங்கு குழுவின் எச்சரிக்கை
2 முதல் 9 சлучைகள்.

DENGUE CLUSTER ALERT!!
MORE THAN 9 CASES.
டெங்கு குழுவின் எச்சரிக்கை
9 க்கு மேல் சлучைகள்.

DENGUE CLUSTER CLOSED.
PLEASE REMAIN VIGILANT.
டெங்கு குழுவின் மூடல்.
கவனம் செலுத்த வேண்டும்.

Download myENV app to check your neighbourhood's alert level.

